[2013 மே 3

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள். அந்த அடிப்படையில் மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் கேட்டிருக்கிற அந்த அச்சரப்பாக்கம் பகுதியிலேயும் இடம் இருக்குமேயானால், அந்த இடத்தைப் பரிசிலித்து தேர்வு செய்து மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களுடைய பார்வைக்கு எடுத்துச் சென்று நிச்சயமாக அவருடைய கோரிக்கை நிறைவேற்றித் தரப்படும் என மாண்புமிகு பேரவைத் தலைவர்வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

**மாண்புமிகு பேரவைத் தலைவர்:** *வினா வரிசை எண் 388, மாண்புமிகு உறுப்பினர் திரு. எஸ்.ஆர். பார்த்திபன், மாண்புமிகு பால் வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள்.*

**388—**

### பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம்

***17742—திரு. எஸ்.ஆர். பார்த்திபன்:**

*மாண்புமிகு பால் வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா—*

*மேட்டூர் தொகுதி, மேச்சேரியில் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம் அமைக்க அரசு முன்வருமா?*

**மாண்புமிகு திரு. வி. மூர்த்தி, பால் வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சித் துறை அமைச்சர்:** மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தங்கள் அனுமதியுடன் திருத்திய விடையைப் பேரவைக்கு அளிக்கிறேன்.

மாண்புமிகு இதய தெய்வம் தமிழக முதல்வர் அம்மா அவர்களின் பொற்பாதம் பணிந்து வணங்கி, மாண்புமிகு தமிழக முதல்வர் இதய தெய்வம் அம்மா அவர்கள் இரண்டாம் வெண்மை புரட்சியை உருவாக்கிட, ஒவ்வொரு ஆண்டும் 1,500 புதிய கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்கள் அமைக்கவும், அதில் மகளிர் சங்கங்கள் அமைக்க முன்னுரிமை வழங்கியும் ஆணையிட்டுள்ளார்கள். மாண்புமிகு அம்மா அவர்களின்

2013 மே 3]

*ஆணைப்படி கறவை மாடுகள் வைத்து சங்கம் அமைத்து பால் வழங்க விரும்பும் குறைந்தபட்ச 25 மகளிரிடமிருந்து கோரிக்கை மனு பெறப்படும் கிராமங்களில் புதிய மகளிர் சங்கங்கள் அமைக்கப்படுகின்றன. எனவே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் கூறிய மேச்சேரியிலிருந்தும் இத்தகைய கோரிக்கை மனு பெறப்பட்டால், அவற்றைப் பரிசீலனைசெய்து, புதிய மகளிர் சங்கம் அமைத்துக் கொடுக்கப்படும் என்பதை மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்கு மாண்புமிகு பேரவைத் தலைவர் வாயிலாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.*

**மாண்புமிகு பேரவைத் தலைவர்:** *மாண்புமிகு உறுப்பினர் திரு. எஸ்.ஆர். பார்த்திபன் அவர்கள்.*

**திரு. எஸ்.ஆர். பார்த்திபன்:** *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ***

**மாண்புமிகு பேரவைத் தலைவர்:** *மாண்புமிகு உறுப்பினர் திரு. எஸ்.ஆர். பார்த்திபன், பால் சம்பந்தமான கேள்வியைக் கேட்கச் சொன்னால் நீங்கள் எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறீர்கள். (குறுக்கீடு) இல்லை, இல்லை, நீங்கள் மேச்சேரி மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம் சம்பந்தமான கேள்வியை மட்டும் கேளுங்கள். (குறுக்கீடு) அதற்கெல்லாம் தனியாக கேள்வி போடுங்கள். இப்போது மூலக் கேள்வியையொட்டிய துணைக் கேள்வி கேளுங்கள்.*

**திரு. எஸ்.ஆர். பார்த்திபன்:** **

**மாண்புமிகு பேரவைத் தலைவர்:** *மாண்புமிகு உறுப்பினர் திரு. எஸ்.ஆர். பார்த்திபன் அவர்கள் பேசியது அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படுகிறது.*

**திரு. எஸ்.ஆர். பார்த்திபன்:** **

**மாண்புமிகு பேரவைத் தலைவர்:** *மாண்புமிகு உறுப்பினர் திரு. எஸ்.ஆர். பார்த்திபன் அவர்கள் பேசியது அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படுகிறது. மூலக் கேள்வியையொட்டி ஏதாவது கேள்வி கேட்பது என்றால் கேளுங்கள். இல்லையென்றால் உட்காருங்கள்.*

---

** *மாண்புமிகு பேரவைத் தலைவரின் ஆணைக்கிணங்க அகற்றப்பெற்றது.*